



**இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின்
பாராளுமன்றம்**

**1991 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க,
கூட்டுறவு மொத்த விற்பனைத் தாபனம்
(திருத்தச்) சட்டம்**

[1991, ஆகஸ்ட் மாதம் 16 ஆந் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது]

அரசினர் ஆணைப்படி அச்சிடப்பட்டது.

1991 ஓகத்து மாதம் 16 ஆந் தேதிய இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் வர்த்த
மானப் பத்திரிகையின் பகுதி II இற்குக் குறைநிரப்பியாக வெளியிடப்பட்டது.

இலங்கை அரசாங்க அச்சத் திணைக்களத்திற் பதிப்பிக்கப்பெற்றது.

கொழும்பு அரசாங்க வெளியீட்டலுவலகத்திற் பெற்றுக்கொள்ளலாம்.

1991 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க, கூட்டுறவு மொத்த விற்பனைத் தாபனம் (திருத்தச்) சட்டம்.

[1991, ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது]

ச. வ— ஓ. 30/90

1949 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்கக் கூட்டுறவு மொத்த விற்பனைத் தாபனச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டம்.

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தினால் பின்வருமாறு சட்டமாக்கப்படுவதாகுக :—

1. இச்சட்டம், 1991 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க, கூட்டுறவு மொத்த விற்பனைத் தாபனம் (திருத்தச்) சட்டம் என எடுத்துக்காட்டப் படலாம்.

சுருக்கப் பெயர்.

2. 1966 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்கச் சட்டத்தால் உப்புக்குத்தப் பட்ட கூட்டுறவு மொத்த விற்பனைத்தாபனச் சட்டத்தின் 2அ என்னும் பிரிவு இத்தால் நீக்கஞ் செய்யப்பட்டு, அதற்குப் பதிலாகப் பின்வரும் பிரிவு இடப்படுகின்றது :—

126 ஆம் அத்தியாயத் தின் 2அ என்னும் பிரிவை மாற்றிச் செய்தல்.

“தாபனத்தின் தத்துவங்கள்.

2அ. தாபனமானது, அதன் குறிக்கோள்களை எய்து வதற்கு அவசியமான அல்லது உகந்தவையான அல்லது இடைநேர்வினாவானவையான எவற்றையும் செய்வதற்கு தத்துவம் உடையதாதல் வேண்டும் என்பதுடன் குறிப்பாக, ஆனால் இதன் முன்னர் அளிக்கப் பட்டிருள்ள தத்துவங்களின் பொதுமைக்குப் பங்கமின்றி, தாபனத்தின் குறிக்கோள்களை ஒத்த அல்லது பொருளளவில் ஒத்த குறிக்கோள்களைக் கொண்ட கம்பனி யொன்றாக, ஏதேனும் வியாபாரத்தில் ஈடுபடுகின்ற அல்லது வியாபாரத்தைக்கொண்டு நடாத்துகின்ற அல்லது வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு அல்லது கொண்டு நடாத்துவதற்கு தயாராகவுள்ள ஏதேனும் பகிரங்கக் கம்பனியில் பங்குகளை அல்லது பங்குத்தொகுதிகளை முதலீடு செய்வதற்கு அல்லது கொள்ளுவதற்கு அல்லது வைத்திருப்பதற்கும்; அத்துடன் அத்தகைய பங்குகளை அல்லது பங்குத்தொகுதிகளை விற்க அல்லது வேறுவகையில் கையுதிர்க்கவும் தத்துவமுடையதாதல் வேண்டும்”.

3. இச்சட்டத்தின் சிங்கள உரைக்கும் தமிழ் உரைக்கும் இடையே ஏதேனும் ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில் சிங்கள உரையே மேலோங்கி நின்றல் வேண்டும்.

ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில் சிங்கள உரையே மேலோங்கி நின்றல்.

பாராளுமன்றத்தின் சட்டமூலங்களினதும் சட்டங்களினதும் தமிழ்ப் பிரதிகளின் வருடாந்த சந்தா (உள்நாட்டு) ரூபா 1,387 ; (வெளிநாட்டு) ரூபா 1,849 ; ஒவ்வோராண்டும் திசெம்பர் மாதம் 15 ஆந் தேதிக்குமுன் எதிர்வரும் ஆண்டுக்கான சந்தாப்பணம் அத்தியட்சகர், அரசாங்க வெளியிட்டலுவலகம், கொழும்பு 1 என்ற விலாசத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.